

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

குருவிட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, குருவிட பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலாத்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலமீடும்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தில் கீழே குறிப்பிட்ட தேவைப்பாடுகள் சம்பந்தமாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டன.

(அ) பிரதேச சபையின் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க இந்த அறிக்கையின் 1.6.1 ஆம் பத்தியின் (உ) அவதானிப்பு நீங்கலாக முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டின் போது பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த 04 தொழில்கள் மூலதனமாக்கப்பட்டிராத காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்புக் கணக்கு ரூபா 12,036,657 இனால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டிற்கான இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும்போது மூலதனமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	மூலதனச் செலவுகள் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஆ) கடந்த வருடத்தில் மூலதனமாக்கப்பட்டிருந்த குருவிட்ட பிரதேச சபை விளையாட்டு மைதானத்தின் பக்கவாட்டுப் படிகளின் கட்டுமானத்துடன் தொடர்புடைய ரூபா 386,520 தொகை மீளாய்வாண்டின் போது மீண்டும் மூலதனமாக்கப்பட்ட காரணத்தால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்புக் கணக்கு அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டிற்கான இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும்போது மூலதனமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.	மூலதனச் செலவுகள் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும்.

- (இ) மீளாய்வாண்டின் இறுதியில் 06 2025 ஆம் ஆண்டின் போது தொழில்களுக்கான கடன் கொடுத்தோர் திருத்துவதற்கு நடவடிக்கை கடன் கொடுத்தோர் ஒதுக்கங்கள் ரூபா 2,879,635 ஆல் திருத்துவதற்கு நடவடிக்கை ஒதுக்கங்கள் சரியாகக் அதிகமாகக் ஒதுக்கப்பட்டிருந்தமையால் கணக்கு வைக்கப்பட வேண்டும். ஆண்டின் மூலதனச் செலவு மற்றும் நடைமுறைப் பொறுப்புகள் அந்த பெறுமதியால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (ஈ) மீளாய்வாண்டிக் போது நிறைவு 2025 ஆம் ஆண்டிற்கான மூலதனச் செலவுகள் செய்யப்பட்ட குருவிட நகரின் பொது இறுதிக் கணக்குகளைத் சரியாகக் கணக்கு மலசலக்கூடத்தினை நிர்மாணிக்கும் தயாரிக்கும்போது வைக்கப்பட வேண்டும். தொழில் ரூபா 3,302,302 இனால் குறைத்து மூலதனமாக்கப் பட்டிருந்த காரணத்தால், எடுக்கப்படும். மூலதனமாக்க நடவடிக்கை மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியான நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்புக் கணக்கு அந்த பெறுமதியால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.
- (உ) 2023 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் 2025 ஆம் ஆண்டிற்கான கட்டுமானக் கிரயங்கள் தலைமை அதிபதியின் அறிக்கையின் பந்தி இறுதிக் கணக்குகளைத் சரியாகக் கணக்கு 1.2 (ஆ) இல் சுட்டிக்காட்டப்பட்ட, 03 தயாரிக்கும்போது வைக்கப்பட வேண்டும். தொழில்களுடன் தொடர்புடைய கட்டுமானச் செலவுகளை இரண்டு முறை மூலதனமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூலதனமாக்கியிருந்ததன் காரணமாக நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்புக் கணக்கின் மீதி ரூபா 7,766,798 இனால் அதிகரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
08 கணக்கு விடயங்களுக்குரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியாக நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதிகள் மற்றும் பட்டோலைகளின் பிரகாரம் மீதிகளுக்கிடையே ரூபா 8,914,536 ஆன வேறுபாடு நிலவியது.	எதிர்காலத்தில் ஆவணங்களை பரிசோதித்து, இந்த வேறுபாட்டுக்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வேறுபாட்டுக்கான காரணம் கண்டறியப்பட்டு திருத்தப்பட வேண்டும்.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	இணங்காமைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 371(5)	2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 24 சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட ரூபா 2,576,548 முற்பணங்கள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	முற்பணங்களைத் தீர்க்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டு, அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 17,877,751 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 58,372,188 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	2023		திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்			சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	7,278,497	7,544,261	7,406,541	11,061,886	8,039,737	9,315,237	9,186,695	10,520,615
வாடகை	9,687,879	9,870,380	10,288,093	1,561,537	9,620,290	9,824,503	10,004,605	1,604,925
அனுமதிப் பத்திரக் கட்டணம்	3,047,750	4,365,663	4,365,663	-	2,311,800	3,150,854	3,150,854	-
ஏனைய வருமானங்கள்	15,994,050	24,750,390	22,424,093	267,724	3,500,000	9,386,486	6,052,682	2,752,573
	36,008,176	46,530,694	44,484,390	12,891,147	23,471,827	31,677,080	28,394,836	14,878,113

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பு செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் பின்வருமாறு.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளபடியாக ரூபா 12,225,815 தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன்கொண்டுவரப்படும் ரூபா 6,278,458 கூட்டுத்தொகையான 1,652 வீதவரி அலகுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.	நிலுவை வீத வரி அறவிடுவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- (ஆ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் மதிப்பீட்டு பணிகள் நிலுவை மீதிகளை உள்ளபடியான ரூபா 708,863 தொகையான நிறைவடைந்ததும், தீர்ப்பதற்கு நிலுவை ஏக்கர் வரி மீதியினுள் 03 உத்தியோகத்தரகளை நடவடிக்கை வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ஈடுபடுத்தி குறித்த ஏக்கர் எடுக்கப்பட வேண்டும். முன்கொண்டுவரப்படும் 549 அலகுகளிலிருந்து வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.
- (இ) சபைக்குச் சொந்தமான 03 கடைகளிலிருந்து உரிய நிலுவையை நிலுவை வருமானத்தை மீளாய்வாண்டுக்காக பெற வேண்டிய கடை செலுத்துமாறு சேகரிப்பதற்கு வாடகை ரூபா 90,560 தொகை 2025 ஏப்ரல் குத்தகையாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாதம் வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்டுள்ளமை. எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறமையின்மை

- | கணக்காய்வு அவதானிப்புக்கள் | சபையின் கருத்துரைகள் | சிபாரிசுகள் |
|--|---|---|
| (அ) பொது நூலகங்களை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான துணை விதிகளின் 04 வது பிரிவின்படி, ஆண்டுதோறும் நியமிக்கப்பட வேண்டிய பொது நூலகத்தின் மேற்பார்வை மற்றும் பொது நிர்வாகத்திற்கான ஆலோசனைக் குழு 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியமிக்கப்படவில்லை. | 2025 மார்ச் மாதம் மதியுரைக் குழு நடாத்தப்பட்டுள்ளது என்பது. | துணைச் சட்டங்களின்படி, ஆண்டுதோறும் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட வேண்டும். |
| (ஆ) ரூபா 281,624,252 தொகையான 04 சொத்து விடயங்களுக்கு உரியதாக சொத்துக்கள் பதிவேடொன்று நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை. | உரிய பதிவேடுகளை நாளதுவரையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது. | சொத்துக்கள் பதிவேடு நாளதுவரையாக்கப்பட வேண்டும். |

3.2 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

- | கணக்காய்வு அவதானிப்புக்கள் | சபையின் கருத்துரைகள் | சிபாரிசுகள் |
|---|--|---|
| (அ) 2017 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பிரதேச சபையின் அதிகாரப் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட 02 காணி ஏலங்களில் இருந்து, பொது நோக்கங்களுக்காக பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட 02 ரூட் மற்றும் 19.65 பேர்ச் அளவுள்ள 02 காணித் துண்டுகளின் உரித்துறுதிகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பெறப்படவில்லை. அத்துடன், அந்தக் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட வேறு இரு காணி ஏலங்களில், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 154 ஆவது பிரிவின்படி, அறவிடப்பட வேண்டிய காணியின் விற்பனை பெறுமதியில் 01 | 02 காணிகளின் உரித்துறுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு காணி ஏலதாரர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. | 02 காணித்துண்டுகளின் உரித்துறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும், சட்டத்தின் பிரகாரம் அறவிடப்பட வேண்டிய கட்டணங்களைப் அறவிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். |

வீதமான கட்டணம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கூட அறவிடப்பட்டிருக்கவில்லை.

- (ஆ) 1988 பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) விதி 59 மற்றும் 67 இன் பிரகாரம், ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் சபையின் அதிகாரப் பிரசேதத்தினுள் மதிப்பாய்வினை நடாத்தி கைத்தொழில் மற்றும் வர்த்தக வியாபாரங்கள் தொடர்பான பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆந் திகதிக்கு முன்னர் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், 2024 ஆம் ஆண்டுக்காக அவ்வாறான மதிப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- 2024 ஆம் ஆண்டின் போது மதிப்பிடப்பட்ட வருமானம் அறவிடப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் போது மதிப்பாய்வுகளின் மூலம் சிக்கல்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
- 1988 பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) விதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
2022 ஆம் ஆண்டின் போது ரூபா 34,793,520 செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த விரிவுரை மண்டபத்திற்கு அவசியமான சுத்திகரிப்பு வசதிகள், மின்விசிறிகள் மற்றும் தளபாடங்கள் ஆகிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திராத காரணத்தால் 2025 ஏப்ரல் வரையிலும் விளைவற்றதாக காணப்பட்டது.	2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 15,000,000 ஆன தொகை இதன் எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தினுள் எஞ்சிய பணிகளை நிறைவு செய்தவுடன் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.	அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து விரிவுரை மண்டபத்தை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.4 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
மீளாய்வாண்டினுள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த 03 தொழில்களுக்காக சரியான மாகாண பட்டோலைக் கட்டணங்கள் (HSR) வீதங்கள் பயன்படுத்தப்பட்டிராத காரணத்தால் ரூபா 65,037 கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது.	பதில் வழங்கப்படவில்லை.	மிகைக் கொடுப்பனவுகள் மீள அறவிடப்பட வேண்டும்.